



INDIA

Tube Investments of India Ltd.

Dare House, 234, N.S.C. Bose Road, Chennai 600 001, India

Tel: 91.44.4217 7770-5 Fax: 91.44.4211 0404

Website: www.tiindia.com CIN: L35921TN1949PLC002905

24th April, 2017

National Stock Exchange of India Ltd
Exchange Plaza, 5th Floor
Plot No.C/1, G Block
Bandra-Kurla Complex
Bandra (E)
Mumbai 400 051

BSE Ltd.
1st Floor
New Trading Ring, Rotunda Building
P J Towers, Dalal Street
Fort
Mumbai 400 001

Dear Sirs,

Sub: Proposed transfer of equity shares to Investor Education and Protection Fund Suspense Account – Publication of Notice.

With reference to the above, we enclose a copy of the Notice published in the newspapers [Business Standard (English) & Makkal Kural (Tamil)] in connection with the proposed transfer of equity shares in respect of which dividends have not been claimed/paid during the last seven years to the Investor Education and Protection Fund (IEPF), pursuant to the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendment Rules, 2017.

This is for your information and records.

Thanking you,

Yours faithfully,
for TUBE INVESTMENTS OF INDIA LIMITED

A K Anantharamakrishnan
General Manager (Secretarial)

Encl:



TUBE INVESTMENTS OF INDIA LIMITED

Regd. Office: 'Dare House', 234 NSC Bose Road, Chennai - 600 001.

Tel: 91.44.42177705 Fax: 91.44.42110404



Website: www.tiiindia.com E-mail Id: investorservices@tiimurugappa.com

CIN: L35921TN1949PLC002905

NOTICE

(For Transfer of equity shares of the Company to
the DEMAT Account of the IEPF Authority)

Notice is hereby given pursuant to the provisions of Section 124 of the Companies Act, 2013 ("the Act") read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund Rules, 2016 ("the Rules") notified by the Ministry of Corporate Affairs effective September 7, 2016 and as amended on February 28, 2017 ("the Rules").

The Act and the Rules, inter alia, contain provisions for transfer of all shares in respect of which dividend has not been paid or claimed by a shareholder for seven (7) consecutive years or more in the name of DEMAT Account of the Investor Education and Protection Fund Authority ("IEPF Authority"). Complying with the requirements of the Rules, the Company has communicated to shareholders concerned individually whose shares are liable to be transferred to the DEMAT Account of the Authority under the said Rules for taking appropriate action.

The Company has uploaded full details of such shareholders and shares due for transfer to the DEMAT Account of the IEPF Authority on its website, www.tiiindia.com. Shareholders concerned are requested to refer to the said website to verify the details of their uncashed dividends and the shares liable to be transferred to the DEMAT Account of the IEPF Authority.

Shareholders concerned may note that both the unclaimed dividend and corresponding shares transferred to the DEMAT Account of the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure prescribed in the Rules.

Shareholders concerned holding shares in physical form and whose shares are liable to be transferred to the DEMAT Account of the IEPF Authority may note that the Company would be issuing duplicate share certificate(s) in place of the original share certificate(s) held by them for the purpose of transfer of shares to the DEMAT Account of the IEPF Authority as per the Rules and upon such issue, the original share certificate(s) which are registered in their name shall stand automatically cancelled and be deemed non-negotiable. The shareholders may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the DEMAT Account of the Authority pursuant to the Rules.

The Company has already communicated individually by a letter dated 18th November, 2016 to the shareholders concerned whose equity shares are becoming liable to be transferred to the IEPF, to come forward and claim their unclaimed dividends by 3rd December, 2016. Details of such unclaimed dividends due for transfer to the IEPF were also uploaded on the website of the Company. In case the Company does not receive any communication from the shareholders concerned by 15th May, 2017 (cut-off date), the Company shall with a view to adhering with the requirements of the Rules, transfer the shares to DEMAT Account of the Authority by the due date as per the procedure set out in the Rules. Shareholders concerned may note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules.

For any queries on the matter above, the shareholders concerned are requested to contact the Company's Secretarial Department at Dare House, IV Floor, 234 NSC Bose Road, Chennai - 600 001 (Mr. N Sridhar, Dy. Manager - Sect. - Ph: 044-4228 6715; E-mail id: sridham@tiimurugappa.com or divyam@tiimurugappa.com) or the Registrar and Share Transfer Agent, Karvy Computershare Private Limited, Karvy Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032 Toll Free No.: 1800-4258-998, E-mail: sinward.ris@karvy.com.

Place : Chennai
Date : 21 April, 2017

For TUBE INVESTMENTS OF INDIA LTD
S SURESH
COMPANY SECRETARY

